

**“அரசியலமைப்புக்கு எதிராக செயல்படாதீர்கள். குடியரிமை திருத்த மசோதாவை வாபஸ் பெறுங்கள்.”**

சுதந்திரம் பெற்றதிலிருந்து, இந்திய குடியரிமை என்பது அரசியலமைப்பில் உறுதியாக வேரூன்றியுள்ளது. அரசியலமைப்பு அதன் குடியரிமை வகைமுறைகளில், பாலினம், சாதி, மதம், வர்க்கம், சமூகம் அல்லது மொழி ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சமத்துவத்தின் அடிப்படைகளை வலியுறுத்துகிறது.

2019 குடியரிமை (திருத்த) மசோதா நமது சுதந்திரப் போராட்டத்திற்கு வழிகாட்டிய இந்தியாவின் உள்ளடக்கிய, ஒருங்கிணைந்த பார்வையை சிதைக்கிறது. 1955 ஆம் ஆண்டின் குடியரிமைச் சட்டத்தில் இந்தப் புதிய மசோதா அறிமுகப்படுத்திய திருத்தங்களிலின் மூலம் இது அரசியலமைப்பின் அடிப்படைகளில் ஒவ்வொன்றையும் மீறுகிறது. உண்மையில், இது சட்டத்தின் மாற்றம் மட்டும் இல்லை. இது இந்திய குடியரசின் அடிப்படைத் தன்மையையே மாற்றக் கூடிய ஒரு மசோதா ஆகும்.

நம் சுதந்திர மற்றும் மதச்சார்பற்ற குடியரசு நிறுவப்பட்ட பின் முதல் முறையாக, இந்த மசோதா மதத்தை குடியரிமைக்கு முக்கியமாக்குகிறது. இந்த மசோதா 1955ஆம் ஆண்டின் குடியரிமைச் சட்டத்தை திருத்துவதற்கு முயல்கிறது, இதனால் வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவர்களுக்கு குடியரிமைக்கான விரைவான பாதையை வழங்க முடியும். முதன்முறையாக சில நம்பிக்கைகளுக்கு சலுகைகளை வழங்குவதற்கான சட்டரீதியான முயற்சி நடக்கிறது. முதன்முறையாக, சட்டத்தின் மூலம், பொது மன்னிப்பு மற்றும் குடியரிமைக்கான வாய்ப்பிலிருந்து முஸ்லிம்களை விலக்குவதற்கான முயற்சி இது - இது நிகழ்த்துவதற்கு அவர்களின் மதத்தைத் தவிர வேறு எந்த காரணமும் இல்லை. உண்மையில், இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்த ஆட்சிகளின் கீழ், புலம்பெயர்ந்தவர்களுக்கோ அகதிகளுக்கோ ஒரு மதத்தின் அடிப்படையில் ஒரு இடத்தை மறுத்துள்ள ஒரு அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டைக் காண முடியாது.

குடிமக்களின் தேசிய பதிவேட்டை நாடு தழுவிய அளவில் நடைமுறைப்படுத்துவதோடு சேர்த்து இந்த குடியரிமை திருத்த மசோதாவை நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே அசாமில் நடந்த என்.ஆர்.சி பயிற்சியானது, மக்களைப் பிளவுபடுத்துவதற்கும், குடியரிமையை ஆவணங்கள் தடுப்புக்காவல் நிலையங்கள் மற்றும் தீர்ப்பாயங்களுடன் இணைப்பதற்கும் உண்டாகிய பயங்கரமான மனித இழப்பை நமக்குக் காட்டியுள்ளது. குறிப்பாக ஏற்கனவே ஒரு ஆபத்தான வாழ்க்கையை வாழ்பவர்களிடம் இந்த இழப்புகள் நடந்துள்ளன. மரணம், குடும்பங்களின் சிதைவு, தடுப்பு முகாம்கள் மற்றும் வெளிநாட்டினரின் தீர்ப்பாயங்கள், பயம் மற்றும் நிலையற்ற தன்மையின் குழப்பம் - இப்படிதான் பொது மக்கள், குறிப்பாக சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள் மற்றும் ஏழைகள் தொடர்ந்து அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள். இந்த குடியரிமை மசோதாவும், நாடு தழுவிய என்.ஆர்.சியும், நாடு முழுவதும் மக்கள் மத்தியில் பரவலான பிளவு மற்றும் துன்பங்களை கட்டவிழ்த்துவிடும். இவை அனைத்தும், மக்களின் முக்கியமான தேவைகளான உணவு பாதுகாப்பு மற்றும் வேலைவாய்ப்பு முதல் - சாதி, சமூகம் மற்றும் பாலினம் ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாட்டை ஒழிப்பது வரை நடைமுறைப்படுத்தி, வெவ்வேறான மக்கள் சுதந்திரத்துடன் பேச, வழிபட, மற்றும் வாழ - வழி செய்யாமல், நடக்கும் நிகழ்வுகளாகும்.

இந்த மசோதா, மூன்று முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிமல்லாதவர்கள் தங்கள் நாடுகளில் மதத் துன்புறுத்தல்களை எதிர்கொண்டாலோ அல்லது அத்தகைய துன்புறுத்தலுக்கு பயந்து அவர்கள் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தாலோ அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் என்று கூறுகிறது. இதிலிருந்து மியான்மரைச் சேர்ந்த ரோஹிங்கியாக்கள் அல்லது இலங்கையைச் சேர்ந்த தமிழர்கள் அல்லது பாகிஸ்தானைச் சேர்ந்த அஹ்மதியாக்கள் போன்ற அகதிகளை ஏன் விலக்கப்பட வேண்டும்? புகலிடம் கோருவோர் இந்த பின்புலங்களில் மட்டும் இருப்பது போல இந்த மூன்று நாடுகளில் மட்டும் ஏன் கவனம் செலுத்த வேண்டும்? இந்த மசோதா, சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப இந்தியாவுக்கு அகதிகள் கொள்கை தேவை என்பதை கூர்மையாகக் காட்டுகிறது. அரசியல் ஆதாயங்களுக்காக மதத்தைப் பயன்படுத்தக்கூடிய ஒரு சித்தாந்தத்தால் கட்டமைக்கப்பட்ட சட்டமாக இந்த மசோதா இருக்கக்கூடாது.

இந்திய குடியுரிமை அரசியலமைப்பிலிருந்து தொடர்கிறது. குடியுரிமை திருத்த மசோதா ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அப்பட்டமாக விலக்குவது பாரபட்சமானதும் பிளவுபடுத்துமாகும். இது அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள மதச்சார்பற்ற கொள்கைகளை - குறிப்புகள் 14,15,16 மற்றும் 21 ஆகிய சமத்துவத்திற்கான உரிமைக்கு உத்தரவாதம் அளிக்கும், சட்டத்தின் முன் சமத்துவம், மற்றும் இந்திய அரசால் பாகுபாடற்ற சிகிச்சை ஆகியவற்றை வலியுறுத்தும் - மீறுகிறது. இந்த மசோதா அரசியலமைப்பால் வழங்கப்பட்ட கூட்டாட்சி கட்டமைப்பை அச்சுறுத்துகிறது. இது பாராளுமன்றத்தில் விவாதத்தின் அவசியத்தையும், அரசியலமைப்பு ஜனநாயகத்தில் திறந்த மற்றும் பரவலான பொது விவாதத்தையும் புறக்கணித்துள்ளது.

கலாச்சார மற்றும் கல்வி சமூகங்களைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் இந்த மசோதாவை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்ட, பாரபட்சமான மற்றும் அரசியலமைப்பிற்கு முரணானது என்று கண்டிக்கிறோம். இந்த மசோதா நாடு தழுவிய என்.ஆர்.சி உடன் சேர்ந்து, நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு அளவிட இயலாத துன்பத்தை ஏற்படுத்தும். இது இந்திய குடியரசின் அடிப்படைத் தன்மையையே மாற்றி சரிசெய்யமுடியாமல் சேதப்படுத்தும். எனவே அரசாங்கம் இந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இதனால்தான் அரசாங்கம் அரசியலமைப்புக்கு எதிராக செயல்படக்கூடாது என்று நாங்கள் கோருகிறோம். சமமான மற்றும் மதச்சார்பற்ற குடிமக்களுக்கான அரசியலமைப்பு கடமையை உறுதிப்படுத்தவும் வலியுறுத்தவும் மனசாட்சி உள்ள அனைத்து மக்களையும் நாங்கள் அழைக்கிறோம்.